



CREDIT INFORMATION BUREAU OF SRI LANKA

පුද්ගල ණය තොරතුරු වාර්තාව (**MyReport**) ලබා ගැනීම සඳහා වූ මාර්ගගත අයදුම් පත්‍රය
ஒன்லைன் மூலம் தனிநபர் சுய விசாரனை கடன் தகவல் அறிக்கையை (**MyReport**) பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் -
தனிநபர்

Online MyReport Application Form to Obtain a Self-Inquiry Credit Report (MyReport) – Individual

Instructions for the Applicants

You can now request your **Own Credit Report with Credit Score (MyReport Plus)** from the Credit Information Bureau of Sri Lanka (CRIB), by submitting the Online MyReport Application Form.

To submit the Online MyReport Application Form, you should follow the **STEPS** below;

1. Fill the Online MyReport Application Form with all the Required Details. (**Mandatory fields are marked with ***)
2. **SELF-VERIFY** your given Mobile number and your Email address by providing the received verification codes to the web page.
3. Upload the **CLEAR CLOSE-UP COLORED PHOTOGRAPH** of, Both Sides of the Original of your National Identity Card (NIC), or Both Sides of the Original of your Valid Driving License (which indicates your NIC number) or Bio-Data page of the Original of your Valid Passport (which indicates your NIC number). (**N B: Photographs taken on Photo Copies of NIC, Driving License, Passport are NOT ACCEPTED**).
4. Upload the **CLEAR CLOSE-UP IMAGE OF ADDRESS VERIFICATION DOCUMENT** which indicates your Name and the Address mentioned in the Online MyReport Application Form or the Address mentioned in the uploaded Identity. (Ex: - Water Bill, Electricity Bill, Telephone Bill or Bank Passbook / Bank Statement or Graama Sevaka Certificate etc.) **IDENTITY IMAGES ARE NOT ACCEPTED AS ADDRESS PROOF.**
5. **PAY RS. 300/= [NON REFUNDABLE FEE]** as a Processing Fee charged for the MyReport.
Payment can be made **ONLY** through your Credit Cards or Debit Cards **via Online**. (through the Online Payment Gateway).
6. Submit the Online MyReport Application Form and obtain the “**Application Reference Number**” receives to your Email Address.
7. **MODE OF VERIFICATION,**
 - a) CRIB will conduct Online verification of your National Identity Card (NIC) details with the Department for Registration of Persons (DRP).
 - OR**
 - b) **If Required ONLY**, CRIB will conduct a Video Conference with you to verify your Identity and the provided information in the Online MyReport Application Form. Since the verification is done through a Video Call; you should have the access to the **GOOGLE MEET** Application (App).
8. The **Links** required to download your MyReport will be notified to your verified E-mail address and the **Passcode** required to download your MyReport, will be notified to your verified Mobile number by the Bureau with other supportive documents. The Link is Valid only for the period of **30 Days** from the Date, it Received to your Email. The **Expired Links will not be Activated**.

IMPORTANT:

1. The Bureau reserves the right to decide on claims made for refund of processing fees charged for MyReport. And also the Bureau reserves the right to Reject the Online MyReport Application Form, in the event of any dispute with regard to the NIC number or the identity of the applicant. (Ex: - Duplication of NIC Number / Complete Change of NIC Number etc.)
2. The data is fed into the Online MyReport Application Form only in English language. Hence the Online MyReport Application Form must be filled only in **English BLOCK LETTERS**.
3. If required, Bureau will send a link to your email address to upload following attachments during the verification of your Online MyReport Application Form.
 - a. The required attachments (**Required, only in case of following changes have been occurred**)
 - I. In case of your NIC Number has been changed from **10 digits NIC number to 12 Digits NIC number** or “**X**” NIC number to “**V**” NIC number, upload a confirmation stating the Both NIC numbers are refers / belongs to you.
 - II. In case of your “NIC Number” has been changed due to **mismatch of Date of Birth with Previous NIC Number**, upload a copy of the letter issued by the Department for Registration of Person (DRP), confirming the change of your NIC Number.
 - III. In case of your “Name” has been changed, upload a copy of “**Birth Certificate**” (Both sides), confirming the Name change in the section No. 13 of your “Birth Certificate”).
4. Your MyReport will be delayed, due to a Data Update or NIC Merger or any Correction occurs on your credit information, in case of your NIC number has been changed from **10 digits to 12 digits** or has been changed from “**X**” to “**V**”.

අයදුම්කරුවන් සඳහා වූ උපදෙස්

ඔබගේ ණය ලකුණ ඇතුළත් ණය තොරතුරු වාර්තාව (**MyReport Plus**) දැන් ශ්‍රී ලංකා ණය තොරතුරු කාර්යාංශය වෙතින්, මාර්ගගත ක්‍රමය ඔස්සේ ලබා ගත හැක.

මෙම මාර්ගගත අයදුම් පත්‍රය ඉදිරිපත් කිරීමට, ඔබ විසින් පහත පියවර අනුගමනය කළ යුතුය ;

1. මෙම මාර්ගගත අයදුම් පත්‍රය නිසි ලෙස සම්පූර්ණ කර ඉදිරිපත් කළ යුතු වේ. (**අනිවාර්ය තොරතුරු * ලකුණින් දක්වා ඇත**)
2. මෙම මාර්ගගත අයදුම්පතෙහි සඳහන් කරන ලද ඔබගේ ජංගම දුරකථන අංකය සහ ඔබගේ විද්‍යුත් තැපැල් ලිපිනය **ඔබ විසින්ම සත්‍යාපනය කරගත යුතු වන අතර** ඒ සඳහා ලැබෙන සත්‍යාපන කේතයන් මෙම වෙබ් පිටුවට ඇතුළත් කළයුතු වේ.
3. ඔබගේ ජාතික හැඳුනුම්පතේ දෙපැත්තෙහි හෝ වලංගු රියදුරු බලපත්‍රයේ දෙපැත්තෙහි (ජාතික හැඳුනුම්පත් අංකය සහිත) හෝ වලංගු විදේශ ගමන් බලපත්‍රයේ ජීව-දත්ත පිටුවේ (ජාතික හැඳුනුම්පත් අංකය සහිත) **පැහැදිලි සමීප වර්ණ ඡායාරූපයක්** මෙම මාර්ගගත අයදුම් පත්‍රයට උඩුගත කළ යුතු වේ. ඡායාරූප ගත කරන ලද **හැඳුනුම්පත් වල ඡායා පිටපත්, උඩුගත කිරීමෙන් ඔබගේ අයදුම් පත්‍රය ප්‍රතික්ෂේප වියහැක.**
4. මෙම මාර්ගගත අයදුම්පතෙහි හෝ උඩුගත කරනලද හැඳුනුම්පතෙහි සඳහන්, ඔබගේ නම සහ ලිපිනය සඳහන් වන පහත සඳහන් කුමන හෝ සේවා / උපයෝගීතා පහසුකම්ක බිල්පතෙහි / ලේඛනයේ ඉදිරිපස **පැහැදිලි සමීප වර්ණ ඡායාරූපයක්** උඩුගත කරන්න. (උදා - ජල බිල්පත / විදුලි බිල්පත / දුරකථන බිල්පත හෝ බැංකු පාස්පොත / බැංකු ප්‍රකාශය හෝ ග්‍රාමසේවක සහතිකය ආදිය) **හැඳුනුම්පත් වල ඡායාරූප, ලිපිනය තහවුරු කිරීමේ සාක්ෂියක් ලෙස පිළිගනු නොලැබේ.**
5. ඔබගේ **MyReport** ලබාගැනීම සඳහා අයකරනු ලබන රු. 300/= ක **ආපසු නොගෙවනු ලබන** මෙහෙයුම් ගාස්තුව (බදු ඇතුළුව), ගෙවියයුතු වේ.
ඔන්ලයින් හරහා පමණක්, ඔබගේ ක්‍රෙඩිට් කාඩ් හෝ ඩෙබිට් කාඩ් මගින් ගෙවීම් කළ හැක. (මාර්ගගත ගෙවීම් දොරටුව හරහා).
6. අයදුම් පත්‍රය යොමු කිරීමෙන් අනතුරුව, **අයදුම්පතේ යොමු අංකය, ඔබගේ විද්‍යුත් ලිපිනය වෙත යොමු කෙරෙනු ඇත.**
7. **කාර්යාංශය විසින් අයදුම්පතෙහි ඇති තොරතුරු සහතික කරගනු ලබන ආකාරයන්**
 - a) කාර්යාංශය විසින් ඔබගේ ජාතික හැඳුනුම්පත (NIC) සහ එහි අන්තර්ගත තොරතුරු, පුද්ගලයින් ලියාපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව (DRP) සමග මාර්ගගතව තහවුරු කරගැනීම.
නැතහොත්
 - b) **අවශ්‍ය නම් පමණක්,** මෙම මාර්ගගත අයදුම්පතෙහි සඳහන් තොරතුරු සහ ඔබගේ අනන්‍යතාවය සහතික කරගැනීම සඳහා, ණය තොරතුරු කාර්යාංශය විසින් ඔබ වෙත විඩියෝ ඇමතුමක් යොමු කරනු ලබන අතර විඩියෝ ඇමතුම **GOOGLE MEET** යෙදුම (App) මගින් සිදු කරනු ලබන බැවින් එය ඔබගේ පරිගණකයෙහි හෝ ජංගම දුරකථනයෙහි ස්ථාපනය කර තබාගත යුතු වේ.
8. ඔබගේ **MyReport** ලබාගැනීම සඳහා පිවිසීමට අවශ්‍ය වන සම්බන්ධක (Links), කේතයන් (Passcode) සහ විස්තර, කාර්යාංශය විසින් ඔබගේ විද්‍යුත් තැපැල් ලිපිනය හා ජංගම දුරකථනය අංකය වෙත ලැබීමට සලස්වනු ඇත. එම තොරතුරු ඔබගේ විද්‍යුත් තැපැල් ලිපිනය වෙත ලැබීමෙන් පසු, **දින 30 ක කාලයක් වලංගු වන අතර, කල් ඉකුත් වන සම්බන්ධකයන් (Links) නැවත සක්‍රීය කරනු නොලැබේ.**

වැදගත් :

1. **MyReport** නිකුත් කිරීම සඳහා අයකරනු ලබන මෙහෙයුම් ගාස්තුව ආපසු ගෙවීමේ හෝ නොගෙවීමේ පූර්ණ අයිතිය සහ ජාතික හැඳුනුම්පතෙහි හෝ සපයන ලද වෙනත් බලපත්‍රවල පවතින දෝෂ හෝ අපහැදිලිතා මත ඔබගේ මෙම මාර්ගගත අයදුම් පත්‍රය ප්‍රතික්ෂේප කිරීමේ අයිතිය ද කාර්යාංශය සතුවේ. (උදා :- අයදුම්කරුගේ, හැඳුනුම්පත් අංකය ද්විත්ව වීම / හැඳුනුම්පත් අංකය පූර්ණ ලෙස වෙනස්වීම)
2. මාර්ගගත අයදුම් පත්‍රයට දත්ත ඇතුළත් කළ හැක්කේ ඉංග්‍රීසි භාෂාවෙන් පමණක් බැවින් මෙම අයදුම්පත **ඉංග්‍රීසියෙන් (බලොක් අකුරු) පමණක්** පිරවිය යුතුය.
3. කාර්යාංශය විසින් ඔබගේ මාර්ගගත අයදුම් පත්‍රය පරීක්ෂා කිරීමේ දී පහත සඳහන් තොරතුරු අවශ්‍ය වන්නේ නම් පමණක් ඔබගේ විද්‍යුත් ලිපිනය වෙත දැනුම්දෙනු ඇත.
 - a. අනෙකුත් ඇමුණුම් (**අවශ්‍ය වන්නේ, පහත සඳහන් වෙනස්කම් සිදුවී ඇත්නම් පමණි**)
 - i. ඔබ විසින් පෙර භාවිතා කරන ලද අංක 10 ක් සහිත හැඳුනුම්පත් අංකය, අංක 12 ක් සහිත නව හැඳුනුම්පත් අංකයට හෝ පෙර භාවිතා කරන ලද “X” සහිත හැඳුනුම්පත් අංකය, “V” සහිත නව හැඳුනුම්පත් අංකයට වෙනස් වී ඇතිවිටෙක හෝ, ඔබ විසින් එම හැඳුනුම්පත් අංක දෙක මගින් නියෝජනය වන්නේ තමා බවට කරනු ලබන තහවුරුවක් උඩුගත කළයුතු වේ.
 - ii. ඔබ විසින් පෙර භාවිතා කරන ලද හැඳුනුම්පත් අංකය, ඔබගේ උපන් දිනය හා නොගැලපීම හේතුකොටගෙන, නව හැඳුනුම්පත් අංකයක් ලබාදීම සම්බන්ධයෙන්, පුද්ගලයින් ලියාපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව මගින් ඔබ වෙත යොමු කරන ලද තහවුරු ලිපියෙහි පිටපතක් උඩුගත කළයුතුවේ.
 - iii. ඔබ විසින් පෙර භාවිතා කරන ලද ඔබගේ නම, වෙනස් කර ඇති අවස්ථාවක දී, එය තහවුරු කර ගැනීම සඳහා ඔබගේ උප්පැන්න සහතිකයෙහි දෙපැත්තේ පිටපත් (නම වෙනස්වීම සඳහන් වන අංක 13 සහිත කොටස ඇතුළත්ව) උඩුගත කළයුතු වේ.
4. ඔබගේ අංක 10 ක් සහිත හැඳුනුම්පත් අංකය, අංක 12 ක් ලෙස වෙනස් වී ඇති විටෙක හෝ “X” සහිත හැඳුනුම්පත් අංකය, “V” ලෙස වෙනස් වී ඇති විටෙක, එම ණය තොරතුරු යාවත්කාලීන / ඒකාබද්ධ කිරීමට සිදුවන බැවින්, ඔබගේ **MyReport** ලැබීම ප්‍රමාද වියහැක.

விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்

நீங்கள் உங்கள் சுய விசாரணை கடன் தகவல் அறிக்கை மற்றும் கடன் புள்ளி உள்ளடக்கிய அறிக்கை (MyReport Plus) இப்பொழுது ஒன்லைன் மூலம் இலக்கை கொடுகடன் தகவல் பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும்.

1. அனைத்து தேவையான தகவல்களுடன் ஒன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
2. ஸ்கேன் செய்யப்பட்ட உங்களது தேசிய அடையாள அட்டையின் இரு பக்கங்களையும் அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தின் இரு பக்கங்களையும் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் உங்களது சுய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை (உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை) பதிவேற்றம் செய்ய வேண்டும். **ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் தெளிவான வண்ண (Clear Close-Up Colored Photograph)** புகைப்படங்களாக காணப்பட வேண்டும் என்பதுடன் பிரதிகள் (Photocopies) அல்லது தெளிவற்ற படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3. உங்களது தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு பெறப்படும் இலக்கத்தினை இணையத்தளத்தில் குறிப்பிடுவதன் மூலம் உங்களது தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சுயமாக உறுதிசெய்துகொள்ளவும் (Self-Verify).
4. உங்களது பெயர் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் தெளிவான படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் (உ.தா. நீர்ப்பட்டியல் /மின்பட்டியல்/ தொலைபேசி பட்டியல்/ வங்கிப்புத்தகத்தன் முதற்பக்கம் / வங்கிக்கூற்று) இவ் ஆவணமானது உங்களால் குறிப்பிட்ட அல்லது அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியில் காணப்பட வேண்டும்.
5. **ஒவ்வொரு அறிக்கைக்கும் ரூபா.300/=** செயலாக்க கட்டணம் அறவிடப்படும் (மீளச்செலுத்தப்படமாட்டாது) உங்களது கடன் அட்டை அல்லது பற்று அட்டையினை (Credit Cards or Debit Cards) பயன்படுத்தி ஒன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.
6. உங்களது ஒன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததன் பின்னர் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு **குறிப்பு எண்** ஒன்று அனுப்பப்படும்.
7. **சரிபார்க்கும் முறை**
அ) ஆட்பதிவு திணைக்களத்தின் ஒன்லைன் தளத்தில் உங்களது தேசிய அடையாள அட்டை தொடர்பான விபரங்கள் சரிபார்க்கப்படும்.
அல்லது
ஆ) தேவைப்படுமாயின் பணியக அதிகாரி ஒருவர் உங்களுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்டு தேசிய அடையாள அட்டை தொடர்பான விபரங்களை சரிபார்ப்பார். (வீடியோ அழைப்பை மேற்கொள்ள உங்களிடம் **GOOGLE MEET Application/App** காணப்படவேண்டியது கட்டாயமாகும்.)
8. உங்களது சுய விசாரணை கடன் தகவல் அறிக்கையினை (MyReport) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Links) உங்களால் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அதேவேளை அதற்கான **கடவுச்சொல் (Passcode)** உங்களால் உறுதிசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பிவைக்கப்படும். உங்களது அறிக்கையினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட தினத்திலிருந்து **30 நாட்களுக்கு** மாத்திரமே செல்லுபடியாகும் அதேவேளை காலாவதியான இணைப்பு (Link) மீண்டும் புதுப்பிக்கப்படமாட்டாது.

முக்கியமானவை :

1. நீங்கள் சுய விசாரணை கடன் தகவல் அறிக்கை (MyReport) பெற்றுக்கொள்ள செலுத்திய பணத்தை பணியகத்தின் தீர்மானத்திற்கமைய மீள் செலுத்தும் உரிமையையும் உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் அல்லது அடையாளத்தில் காணப்படும் ஏதாவது பிணக்குகள் காரணமாக உங்களது ஒன்லைன் விண்ணப்பத்தினை நிராகரிக்கும் உரிமையினையும் பணியகம் கொண்டுள்ளது. (உதாரணமாக :- இருவருக்கு ஒரே அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட்டுள்ளமை, அடையாள அட்டை இலக்கம் முழுமையாக மாற்றப்படுகின்றமை)
2. ஒன்லைன் விண்ணப்பமானது **ஆங்கில** பெரிய எழுத்துக்களில் நிரப்பப்பட வேண்டியது கட்டாயமாகும்.
3. உங்களது ஒன்லைன் விண்ணப்பத்தினை உறுதிப்படுத்தும் பொழுது தேவைப்படின் பின்வருவனவற்றை பதிவேற்றம் செய்ய மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறியத்தரப்படும்.
a. **கீழ்வரும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் மாத்திரமே பதிவேற்றம் செய்ய வேண்டும்**
 - I. உங்களது அடையாள அட்டை இலக்கம் **10** லிருந்து **12** இலக்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பின் அல்லது **"X"** அடையாள அட்டையிலிருந்து **"V"** இற்கு மாற்றப்பட்டிருப்பின் இரண்டு இலக்கங்களும் உங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தும் கடிதம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
 - II. உங்களது அடையாள அட்டை இலக்கம் பழைய இலக்கத்திலிருந்து முழுமையாக வேறுபட்டிருக்கும் அதேவேளை மாற்றத்திற்கான காரணம் பிறந்த திகதியுடன் இணங்காமையின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தல் கடிதத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 - III. உங்களது பெயரில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருப்பின் பெயர் மாற்றத்தினை உறுதிப்படுத்தும் பிறப்புச்சான்றின் இரண்டு பக்கங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. உங்களது அடையாள அட்டை இலக்கம் **10** லிருந்து **12** இலக்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பின் அல்லது **"X"** அடையாள அட்டையிலிருந்து **"V"** இற்கு மாற்றப்பட்டிருப்பின் அவ்விவரங்களை ஒன்றிணைத்து ஒரு அறிக்கையாக மாற்றுதல் உங்களது சுய விசாரணை கடன் தகவல் அறிக்கையினை (MyReport) பெற்றுக்கொள்வதனை தாமதமடையச்செய்யலாம்.